

சிறிய மற்றும் நடுத்தரளவு முயற்சிகளை மேம்படுத்துவதற்கான நிதிச் செயற்திட்டம் - கடன் வரிசை கூறு - 2024

சிறிய மற்றும் நடுத்தரளவு முயற்சிகளை மேம்படுத்துவதற்கான நிதிச் செயற்திட்டம் - கடன் வரிசை கூறின் (செயற்திட்டம்) 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட 2024 மார்ச் 25 ஆம் திகதிய 4441-எஸ்ஆர்ஐ (சீஓஎல்) ஆம் இலக்க கடன் உடன்படிக்கையின் 50349-002 ஆம் இலக்க செயற்திட்டத்தின் கீழுள்ள செயற்திட்ட நிர்வாக கையேட்டின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 செயற்திட்டத்தின் அமுலாக்கம், நோக்கங்கள், நிதியளித்தல் மற்றும் காலப்பகுதி

செயற்திட்டத்தின் கடன் உடன்படிக்கையின் பிரகாரம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு செயற்திட்டத்தின் நிறைவேற்றல் முகவராக உள்ளதுடன் அபிவிருத்தி நிதித் திணைக்களம் செயற்திட்டத்தின் அமுலாக்கல் முகவராகவுள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) நிதி அணுகலை மேம்படுத்துவதும், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவுவதும், காலநிலை மாற்றம் உட்பட அவர்களின் வணிக இயக்க சூழலில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க அவர்களின் இயலுமைத் திறனை மேம்படுத்த உதவுவதும் இந்த செயற்திட்டத்தின் நோக்கமாகும். கடன் உடன்படிக்கையின்படி, செயற்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்தக் கிரயம் ரூபா 14,839.96 மில்லியனிற்குச் சமமான ஐ.அ.டொலர் 50 மில்லியன் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படுவதற்கு உடன்பாடு காணப்பட்டது. செயற்திட்டம் அதன் நடவடிக்கைகளை 2024 மே 07 இல் தொடங்கியிருந்ததுடன் 2030 ஆகஸ்ட் 31 பூர்த்திசெய்யப்படுவதற்கு பட்டியலிட்டிருந்தது.

1.3 அபிப்பிராயம்

செயற்திட்டத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.4 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.5 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

செயற்திட்டத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.

- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி செயற்திட்டத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வின் போது என்னால் இனங்காணப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது முக்கியமான குறைபாடுகள் உள்ளடங்கிய முக்கியமான கணக்காய்வு அவதானிப்புக்கள் தொடர்பாக ஆளுகையுடன் தொடர்புபட்டவர்களை நான் தெரிவிக்கின்றேன்.

2. நிதிச் செயலாற்றல்

2.1 செயற்திட்ட நடவடிக்கைகளின் நிதி முன்னேற்றம்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்கள்	கணக்காய்வாளரின் பரிந்துரைகள்
(அ) நிதி அணுகலை மேம்படுத்தவும், SME-களின் பொருளாதார திறனை வலுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்திட்டத்திற்கு ஐ.அ.டொலர் 50 மில்லியன் (ரூபா. 14,839,960,000) ஒதுக்கப்பட்டது. 2024 திசெம்பர் 31 நிலவரப்படி, 13 பங்கேற்கும் நிதி நிறுவனங்களுக்கு (PFIகள்) மொத்த ஒதுக்கீடு இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டது. முதல் கட்டத்தின் கீழ், 13 PFI-களுக்கும் மொத்தம்	நிதி ஒதுக்கீட்டுத் தொகைகளுடன் உடன்படுகிறேன். மூன்று (03) PFIகளுடன் ஒப்பிடும்போது முதல் முற்பணத்தின் நிதி வழங்கல் முன்னேற்றம் 59 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தாலும், அந்த வங்கிகள் இறுதிக் கடன்	நிதியை திறம்படப் பயன்படுத்த கண்காணிப்பு செயல்முறைகளை வலுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ரூபா.6,826,381,600 வழங்கப்பட்டது. நிதி பயன்பாட்டு முன்னேற்றத்தின் அடிப்படையில், அவர்களின் ஆரம்ப ஒதுக்கீட்டில் 80% க்கும் அதிகமாகப் பயன்படுத்திய பத்து PFI-களுக்கு, 2024 நவம்பர் 11 அன்று மொத்தம் ரூபா. 8,013,578,400 என்ற இரண்டாம் கட்ட விநியோகம் வழங்கப்பட்டது. இருப்பினும், 2024 திசம்பர் 31 நிலவரப்படி, மூன்று PFIs தங்கள் முதல் கட்ட ஒதுக்கீட்டில் 59% க்கும் குறைவாகவே பயன்படுத்தியுள்ளதால் இவற்றில் ஒரு PFIகள் பெறப்பட்ட நிதியில் எந்தப் பகுதியையும் பயன்படுத்தவில்லை.

வாங்குபவர்களுக்கான கடன்களை வழங்கியுள்ளன, மேலும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல் மட்டுமே நடந்து கொண்டிருந்தது.

(ஆ) கடன் ஒப்பந்தம் எண். 4441- SRI(COL) இன் கீழ் PFIsளுடன் செய்யப்பட்ட துணைக் கடன் ஒப்பந்தங்களின்படி, எட்டு PFIs ஒதுக்கப்பட்ட நிதியின் 12 மாதங்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட கடன் நிதியில் 86% க்கும் அதிகமானவற்றைப் பயன்படுத்தியுள்ள அதே நேரத்தில் இரண்டு நிறுவனங்கள் 60% க்கும் குறைவான பயன்பாட்டு நிலைகளைக் கொண்டிருந்தன. செயற்திட்டத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, வழங்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருடத்திற்குப் பிறகு மீதமுள்ள எந்தவொரு பயன்படுத்தப்படாத நிதியும், திருப்திகரமான பயன்பாட்டைக் காட்டிய PFIsளுக்கு வழிகாட்டுதல் குழுவால் மறு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இருப்பினும், 2025 மே 21 நிலவரப்படி, செயற்திட்ட முகாமைத்துவம் ரூபா.632,089,600 பயன்படுத்தப்படாத நிதியை மறு ஒதுக்கீடு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

2025 மே 14 அன்று பயன்படுத்தப்படாத நடைபெற்ற வழிகாட்டுதல் த அல்லது குழு கூட்டத்தில், 2025 குறைவாகப் யூன் 15க்குள் PFIs பயன்படுத்தப்பட்ட நிதிகளை முதல் முன்பண நிதியை நிதிமையாகப் மீண்டும் முழுமையாகப் ஒதுக்கீடு பயன்படுத்த அனுமதிக்க செய்வதற்கும் முடிவு எடுக்கப்பட்டது. கண்காணிப்பு அந்தக் கடன் மற்றும் விண்ணப்பங்கள் இறுதி மதிப்பீட்டு அனுமதிக்காக மதிப்பீட்டு அபிவிருத்தி நிதித் செயல்முறைகளை திணைக்களத்திடமிருந்து ள வலுப்படுத்துவதற் பெறப்படுகின்றன. கும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

(இ) மேலும், 2025 மே 21 நிலவரப்படி, செயற்திட்டத்தின் கீழ் 13 PFIகள் மூலம் மொத்தம் 1,273 SME துணைக் கடன்கள் வழங்கப்பட்டன. கடன் பயன்பாடு மற்றும் செயற்திட்ட தாக்கத்தை மதிப்பிடுவதற்கு கள ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் கண்காணிப்பை வலுப்படுத்துவதே செயற்திட்டத்தின் நோக்கமாக இருந்தாலும், 2025 யூன் 24 ஆன கணக்காய்வு திகதியின் படி 18 கள ஆய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. கடன் பயன்பாடு மற்றும் செயற்திட்ட செயல்படுத்தலின் முன்னேற்றம் குறித்த போதுமான கண்காணிப்பு இல்லாததை இது குறிக்கிறது.

இந்த கள வருகைகள் துணைக் கடன் ஏடீ மானியத்தால் பயன்பாட்டிற்கான நிதியளிக்கப்படுகின்றன, கண்காணிப்பு மேலும் அந்த மானியம் கட்டமைப்பை 2024 ஆம் ஆண்டின் 4 வலுப்படுத்தவும், வது காலாண்டில் செயற்திட்ட பெறப்பட்டது. இந்த செயல்படுத்தலின் ஆண்டின் வரும் முன்னேற்றம் மாதங்களில் மேலும் கள மற்றும் வருகைகள் தாக்கத்தை திட்டமிடப்பட்டுள்ளன. மதிப்பிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

3. பௌதீக செயலாற்றல்

3.1 கடன் முகாமைத்துவம்

இந்தசெயற்திட்டம் தகுதிவாய்ந்த பங்கேற்கும் நிதி நிறுவனங்கள் (PFIகள் - வங்கிகள்) மூலம் செயல்படுத்தப்படுவதால், கடன் திட்டத்தின் நோக்கங்களை அடைவதற்கும், கடன் தவறுதல் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் வங்கியின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் இந்தத் செயற்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களின் முறையான நிர்வாகத்தை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும். இருப்பினும், இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் கிராமிய அபிவிருத்தி வங்கி ஆகிய மூன்று அரசு வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி கணக்காய்வு சரிபார்ப்பின் போது பின்வரும் குறைபாடுகள் காணப்பட்டன.

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்கள்	கணக்காய்வாளரின் பரிந்துரைகள்
(அ) முகாமையாளரின் சுற்றறிக்கை/வரம்பு அறிக்கையின்படி, ரூபா.60,000,000 தொகையான ஏழு கடன்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமம் பெறப்படவில்லை அல்லது புதுப்பிக்கப்படவில்லை,	தொடர்புடைய கிளைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.	சுற்றறிக்கை வழிமுறைகளைப் பின்பற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்.

(ஆ) முகாமையாளரின் சுற்றறிக்கை/வரம்பு நிபந்தனைகளைப் சுற்றறிக்கை அறிக்கையின்படி, ஒவ்வொரு பின்பற்ற பிராந்திய கடன் வழிமுறைகளைப் தவண்பணமும் முறையாகப் பிரிவுகளுக்கு பின்பற்ற பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய பொருத்தமான தேவையான வங்கி வழக்கமான அறிவுறுத்தல்கள் நடவடிக்கைகளை பின்தொடர்தல்களை மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ளன. எடுக்கவும். வேண்டும். இருப்பினும், மேற்கண்ட சுற்றறிக்கைக்கு மாறாக, ரூபா.77,000,000 மதிப்புள்ள பத்து கடன்களுக்கு கிளைகள் அதற்கேற்ப பின்தொடர்தல் நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

(இ) சுற்றறிக்கையின்படி, ஒரு செயற்திட்ட பிராந்திய கடன் சுற்றறிக்கை பின்தொடர்தல் அறிக்கை பிரிவுகளுக்கு வழிமுறைகளைப் தயாரிக்கப்பட்டு, கடனின் இறுதி பொருத்தமான பின்பற்ற விநியோகத்திற்குப் பிறகு ஒரு அறிவுறுத்தல்கள் தேவையான வருடத்திற்குப் பிறகு 30 வழங்கப்பட்டுள்ளன. நடவடிக்கைகளை எடுக்கவும். நாட்களுக்குள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டுப் பிரிவுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். இருப்பினும், ரூபா.11,000,000 மதிப்புள்ள இரண்டு கடன்களுக்கான செயற்திட்ட பின்தொடர்தல் அறிக்கையை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டுப் பிரிவுக்கு சமர்ப்பித்தது தொடர்பான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

(ஈ) ஒரு குறிப்பிட்ட PFI இன் கிளை கடன் அனுமதியின் முகமைத்துவச் சுற்றறிக்கை எண். முகாமையாளருக்க நிபந்தனைகளைப் 877/2024 இன் விதிகளின்படி, கடன் பொருத்தமான பின்பற்ற வாங்குபவர்கள் தங்கள் பங்குகளை அறிவுறுத்தல்கள் தேவையான காப்பீடு செய்ய வேண்டும். வழங்கப்பட்டுள்ளன. நடவடிக்கைகளை இருப்பினும், ரூபா.34,500,000 மதிப்புள்ள நான்கு கடன்களுக்கான எந்த பங்குகளின் காப்பீடு குறித்து எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

(உ) கடன் நிபந்தனைகளின்படி, கடன் போதுமான வங்கிக்கு ஒப்புக் வாங்குபவர்கள் அந்தந்த வருமானத்தை வைப்புச் கொள்ளப்பட்ட நடைமுறைக் கணக்குகள் மூலம் செய்ய வருமான ஓட்டத்தை போதுமான வருமானத்தைப் பராமரிக்க வாடிக்கையாளர்களுக்குத் நெருக்கமாகப் வேண்டும். இருப்பினும், தெரிவிக்கப்பட்டதுடன் பின்தொடர வேண்டும். ரூபா.96,500,000 மதிப்புள்ள பத்து வணிகத்தின் வேண்டும். கடன்களுக்கு, வணிகத்தின் பணப்புழக்கம் போதுமான வருமானம் அல்லது தொடர்புடைய கணக்கு பணப்புழக்கம் அந்தந்த கணக்குகளில் மூலம் செலுத்தப்படுகிறது வைப்புச் செய்யப்படவில்லை.

(ஊ) கடன் நிபந்தனைகளின்படி, அனைத்து கருத்துக்கள் கடன் வாங்குபவர்களும் வணிகத்தின் கவனிக்கப்பட்டன. கட்டிடம் மற்றும் இயந்திரங்களுக்கு கிளை நிபந்தனைகளுக்கு போதுமான காப்பீட்டுத் தொகையைப் முகாமையாளருக்கு இணங்குவதை பெற வேண்டும். இருப்பினும், அறிவுறுத்தப்பட்டது. உறுதி செய்ய தேவையான ரூபா.19,000,000 மதிப்புள்ள இரண்டு நடவடிக்கைகளை கடன்கள் தொடர்பான தொடர்பு கடன் எடுக்கவும். கோப்புகளில் மேற்கூறிய காப்பீட்டுக் கொள்கை கிடைக்கவில்லை.